

ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம்.



ப்ரபந்நஜநகூடவ்ஸ்தரான

நம்மாழ்வார் அருளி செய்த

திருவாசிரியம்.

பேருமாள் கோயில்

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்

இயற்றிய

தில்யார்த்த தீபிகையேன்னும்

உரையுடன் கூடியது.

M. R. கோவிந்தசாமி நாயுடுவால்

சேனீன ஆடன் அச்சுக்கூடத்தில்

அக்ஷிடுவிக்கப்பட்டது.

இரண்டாம் பதிப்பு.

1928.



ஆழ்வார் திருவடிகளே சரணம்.

திருவாசிரியம்.



இது—மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலை
வரும், ப்ரபந்கஜங்கூடன்ஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த
நான்கு திவ்யப்ரபந்தங்களுள் இரண்டாவதான பிரபந்தம். திரு
விருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி
என்ற நான்கு பிரபந்தங்களும் நம்மாழ்வாருடைய திவ்யஸ்லாக்தி
களாம். இந்நான்கும், முறையே நான்கு வேதங்களின் ஸாரமாம்.
நாலாபிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில்
இது ஆறுவதாகும். யஜார்வேத ஸாரமுமாம்.

ஆழ்வார் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை
நோக்கி, ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூரை தேஹஸ்ம்பந்
தத்தை அறுத்துத் தந்தருளவேணும்’ என்று ஸம்ஸார ஸம்பந்த
நிவ்ருத்தியை அபேக்ஷித்தார்—முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்
தில். ஆழ்வார் அப்படி பிரார்த்தித்தபோதிலும், எம்பெருமான்
இவ்வாழ்வாரைக்கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்யப்ரபந்

தங்களை வெளியிடுவித்து ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்ளத் திருவள்ளம் பற்றினவனுக்கையாலே “பொய்ந்தின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமின்தின்ற நீர்மை இனியாழுமூலமை, என்று இவர் அபேக்ஷித்த போதே இவருடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டித் தந்தருளவில்லை. “இவ்வாழ்வார் இந்த ஸம்ஸாரத்தை விட்டு விலகி ஒரு *நலமந்தமில்லதோர் நாட்டிலே போப்ச் சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப் பதற்காகவேயென்றி வேறொன்றுக்காகவன்றே; அந்த குணநுபவ த்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச்செய்வோம்; இங்கே தானே இவர் குணநுபவம் பண்ணிக் களித்தாராய், அவ் வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப் பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்” என்று எம்பெருமான் திருவள்ளம்பற்றித் தனது ஸ்வரூப ரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வார் அவற்றைக்கண்டு பரமாநந்தம் பொலிய அநுபவிக்கிறார்-இத்திருவாசிரியத்தில். ஸம்ஸார ஸம்பந்தங் கழிந்து பரமபதத்திலே போன்னின்பு அநுபவிக்கக்கூடிய எம்பெருமானது மேன்மையையும் நீர்மையையும் வடிவழைகையும் இங்கிருந்து கொண்டே சுருக்கமாக ஏழு பாட்டாலே அநுபவிக்கிறாயிற்று.

ஆசிரியப்பாக்களினுலமைந்த இத்திவ்யப்ரபந்தத்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று. அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றடிக் குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவதுஆசிரியப்பாவாம். இது—நேரிசையாசிரியப்பா, நிலைமண்டில் வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளை யுடையது; எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசையாசிரியப்பா. எல்லாவடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலைமண்டிலவாசிரியப்பா. இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாகு ரங்கள் நேரிசையாசிரியப்பாக்கள்; 4, 5, 7-ஆம் பாகுரங்கள் நிலைமண்டில் வாசிரியப்பாக்கள். அந்தாதித்தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.

ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

த னியன் உ ன ர.

அருளாளப்பேருமாளேம்பேருமானை அருளிச்செய்தது.

[கலி விருத்தம்.]

காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து
ஆசிரியப் பாவத்து வருமறைநால் விரித்தானைத்
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துகுமே.

பத்துரை

காசினியோர்	{ பூலோகத்திலுள்ள	திகழ் வகுளம்	{ விளங்குகின்ற
தாம்	வர்கள்	தாரானை	மகிழ்மாலையை
வாழ	உஜ்ஜீவிப்பதற்காக	பராங்குசனை	அணிந்துள்ள
கலியுகத்தே	இக்கலியுகத்தில்	மாசுஅடையா	வருமான
வந்து	{ இங்கிலத்தில் வந்து	மனத்து	நம்மாழ்வாரை
உதித்து	அவதரித்து	வைத்து	அஹங்கார
ஆசிரியப்பா	{ திருவாசிரியப்	மாசுஅடையா	மமகாரங்களாகிற
அதனால்	பிரபந்தத்தினால்	மனத்து	குற்றங்களற்ற
அரு மறை	தெரியவரிதான்	வைத்து	மனத்திலே
நால்	வேத சாஸ்திரங்	மறவாமல்	வைத்து
விரித்தானை	களை விவரித்த	வாழ்த்துதும்	ஒருகாலும்
தேசிகனை	வரும்		மறவாமல்
	ஆசார்யரும்		மங்களாசாஸநஞ்
			செய்வோம்.

—*—*—இவ்விருள்தருமானாலத்திலே ஸம்ஸாரிகளாய்த் தடு
மாறுகிற நம்போல்வாரை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக இக்கலியுகத்
திலே இப்பூமண்டலத்திலே வந்து திருவெதரித்துத் திருவாசிரிய

மென்னுமித் திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்து இதன் மூலமாக வேதார்த்தங்களை வெளியிட்டவரும், “ஆத்யஸ்ய ந: குலபதே :” என்று ஆளவந்தாரருளிச்செய்தபடி பூர்வைஷணவகுல கூடஸ்த ராய்க்கொண்டு ப்ரதமாசார்யரும், மகிழ்மாலையை நிருபகமாகச் சாத்திக்கொண்டிருப்பவரும், புறமதத்தவர்களைக் கண்டித்து ஒழித்த தனுலே பராங்குசர் என்று திருநாமம் பெற்றவருமானா நம்மாழ்வாரை நிஷ்கல்மஷமான நெஞ்சிலேவைத்து நித்தியம் வாழ்த்துவோமென்ற தாயிற்று.

பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு; பராக்ட்கு அங்குசம் [மாவட்டி] போன்றவர்,—மதாங்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருப்ரமிருக்கட்டும். பரன் என்று பரமபுருஷனை எம்பெருமானைச் சொல்லுகிறது. அவனித் தம்முடைய பூர்வைக்திகளாகிற மாவட்டியினால் வசப் படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. * “வலக்கையாழி இடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணைன, மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச்செய்தார். சில குத்ருஷ்டிகள் மறைகுலையச் சாது சனங்களாடங்கத் தருக்கச் செருக்காலே எம்பெருமானுடைய பரத வத்தை இல்லைசெய்தவளவிலே ஸர்வேச்வரன் அதுகண்டு நடுங்கி ‘நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க, ஆழ்வார் “ஒன்றுந்தேவுமூலதும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியையிட்டு அவ்வெம்பெருமானுகிற களிற்றை ஓட வொட்டாதே நிலைநிறுத்திப் பரதவஸ்தாபனம் பண்ணினபடியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ஞி:

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ப்ரபந்நலூங்கூடல்ஸ்தரான நம்மாழ்வார் அருளிச்சேய்த

திருவாசிரியம்.

[பேருமாள் கோயில் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியர் இயற்றிய
திவ்யார்த்த தீபிகையுடன் கூடியது.]

செக்கர்மா முகிலுடேத்து மிக்க சேஞ்சுடர்ப்
பரிதிகுடி * அஞ்சுடர் மதியம்பூண்டு *
பலசுடர் புனைந்து பவளச்சேவ்வாய் *
திகழ் பசுஞ்சோதி மரதகக் குன்றம் *
கடலோன் கைமிசைக் கண்வளர்வதுபோல் *
பீதகவாடை முடிபூண் முதலா *
மேதகு பல்கலனணிந்து * சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப * மீதிட்டுப்
பச்சைமேனி மிகப்பகைப்ப *
நக்கவினைக் கவர்தலை யரவி னமளியேறி *
எறிகடல் நடுவு ளறிதுயி லமர்ந்து *
சிவனய னிந்திர னிவர்முத லனைத்தோர் *
தேய்வக் குழாங்கள் கைதோழக் கிடந்த *
தாமரையுந்தித் தனிப்பேரு நாயக ! *
முவுலகளாந்த சேவடியோயே !

(க)

பதவுரை.

பவளம்	பவழங்களாலே சிவந்த இடங்களை யுடையதும்	திகழ் பசும் சோதி	விளங்குகின்ற
செம் வாய்			பசுமையான நிறத்தை யுடையதுமான

. திருவாசிரியம்.

மரதகம்	{ ஒரு பச்சை மாமலையானது, சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும் மிகவும் சிவந்த தேஜஸ்ஸை யுடைய ஸார்யனை சிரஸ்வில் அனிந்து கொண்டும் குளிர்ந்த ஒளியை யுடைய சந்திரனைக் கண்ட பூஷணமாக அனிந்து கொண்டும் (நகூத்திரங்களாகி ற பல தேஜஸ் பதார்த்தங்களை யும் (பலவகை ஆபரணங்களாக) அனிந்து கொண்டும் கடவோன் கை மிசை கண்வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா மேதகு பல் கலன் அனிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப பச்சை	மேனி	{ திவ்யமங்கள் விக்ரஹத்தின் நிறமானது மற்ற ஒளிகளெல்லா வற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு போர் செய்து கொண்டு விளங்கப்பெற்று எறி கடல் நடுவள் நஞ்சு விழை கப்புவிட்டுக் கவர் தலை அரவு இன் அமனி எறி அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழங்கள் கை தொழு கிடங்த தாமரை உந்தி தனி பெரு நாயக மூ உலகு அளந்த சே அடியோய்
குன்றம்		விக்ரஹத்தின் நிறமானது	
செக்கர் மா முகில் உடுத்து		மற்ற ஒளிகளெல்லா வற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு போர் செய்து கொண்டு விளங்கப்பெற்று	
மிக்க செம் சூடர் பரிது குடி		எறி கடல் நடுவள் நஞ்சு விழை	
அம் சூடர் மதியம் பூண்டு		அலையெறிகின்ற கடவினிடையே விஷத்தொழிலையும்	
பல சூடர் புனைந்து		கப்புவிட்டுக் கவர் தலை அரவு இன் அமனி எறி அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழங்கள் கை தொழு கிடங்த	
கடவோன் கை மிசை		கீளர்கின்ற (பல) தலைகளையு முடைய	
கண்வளர்வது போல்		போக்யமான சயனத்தின்மீது எறி யோக நித்திரையில் அமர்ந்து சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமுஹங்களும்	
பீதக ஆடை முடி பூண் முதலா மேதகு பல் கலன் அனிந்து		ஸேவிக்கும்படியாக ப்பள்ளிகொண் டிருக்கிற, தாமரைப்பூவைத் திருநாபியிலே உடையஅத்விதீய ஸர்வேச்வரனே!	
சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப பச்சை		மூன்று வோகங்களையும் அளந்த அழகியதிருவடிகளை யுடையவனே ! (வரழங்கிடுக !)	

—* * *— [சேக்கார்மாழூகில்.] ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று தம முடைய சீரத்தின் தண்மையைப்பேசினார்; இந்த முதற்பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷ்ண்யத்தி லீடுபட்டுப் பேசுகிறார். அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான் பகவத் திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு ப்ராக்ருத வஸ்துகளிலே ஒன்றை உபமான மாக எடுத்துக்கூறுவதானது * “ ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டு மால் பரஞ்சோதீ ” என்றபடி அவத்யமேயாயினும், ஓர் உபமானத் தையிட்டே அநுபவித்துத்தீரவேண்டியிருப்பதாலும், வேதாந்தங்களிலும் அப்படியே உபமானங்களையிட்டே திருபித்திருப்பதாலும் இவ்வாழ்வார்தாமும் இங்கு ஓர் உபமானத்தை யிட்டுப்பேசி அநுபவிக்கிறார்.

‘ப்ரஸித்தோபமை’ என்றும் ‘அபூதோபமை’ என்றும் உவமை இரண்டு வகைப்படும்; முகம் சந்திரனைப் போன்றது, திருவடி தாமரையைப் போன்றது, என்றிங்நனே பேசுதல் ப்ரஸித் தோபமையாம்; இனி அபூதோபமையாவது—தமிழில் இல்பொரு ஸுவமை எனப்படும். ப்ரஸித்தமல்லாத ஒரு விஷயத்தைக் கவிகள் தம் புத்திசமத்காரத்தாலே ஏற்படுத்திக்கொண்டு அதனை த்ருஷ்டாந்தமாக்கிக் கூறுதல் அபூதோபமையாம். இப்படிப்பட்ட அகு தோபமையைக் கூறுவதன் கருத்து—உபமேயப் ;பொருளானது ஒப்பற்றது என்பதைத் தெரிவிப்பதேயாம்.

இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது. எம் பெருமான் திருவரையில் திருப்பிதாம்பரம் சாத்திக்கொண்டும் திருமுடியில் திருவபிழேகமணிந்துகொண்டும், இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டுகொண்டும், செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும், ச்யாமமான திருமேனிதிறமானது மற்ற சோபைகளைல்லாவற்றையுங்காட்டில் விசேஷித்து விளங்கவும் கடவினிடையே திருவனந்தாழ்வானென்னும் திருவண்ணயின்மீதேறித் திருக்கண்வளர்ந்தருளுகிறபடிக்கு த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான ப்ரஸித்தோபமை ஒன்றில் லாமையால் அபூதோபமை அருளிச்செய்கிறார். மரகதப்பச்சைமய

மான ஒரு மலையானது செந்திறமான மேகத்தைப் பிதகவாடையாக உடுத்துக்கொண்டும், கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸுவர்யனை அணிந்துகொண்டும், கண்டிகையின் ஸ்தானத்திலே சந்திரனை அணிந்துகொண்டும், முத்துஸரம் முதலான மற்றும் பல திருவா பரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்ரங்களைப் புனைந்துகொண்டும் திருஅதரம் திருக்கண்களின் ஸ்தானத்திலே பவழுமயமான பிரதேசங்களையுடைத்தாகியும் ஒரு கடலிலே பள்ளிகொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிராங்கின்றது தேவரீர் திருக்கோலமுந் தாழுமாகத் திருப்பள்ளி கொண்டருஞ்கின் றமை-என்கிறாயிற்று.

சேக்கர் என்று சிவப்பு நிறத்துக்கும் செவ்வானத்துக்கும் பெயர்; இங்கே, சிவந்தமேகமென்றும், செவ்வானத்தில் தோன்றிய மேகமென்றும் பொருள்கொள்ளலாம். மேகங்கள் மலைச்சாரவிற் படியுமாதலாலும், செக்கர்மாமுகில் படிந்திருந்தால் பிதகவாடையுடுத்தாற்போலிருக்குமாதலாலும் “செக்கர்மா முகிலுடுத்து” எனப்பட்டது. எம்பெருமான் உபமேயம்; மலை உபமானம்; பிதாம்பரம் உபமேயம், செக்கர்மாமுகில் உபமானம்.

* “கதிராயிரமிரவி கலந்தெரித்தாலோத்த நீண்முடியன்” என்று திருவபிழேகத்திற்கு ஸுவர்யனை ஒப்புச்சொல்லுவதுண்டாதலால் “மிக்கசேஞ்சுடர்ப் பரிதிகுடி” எனப்பட்டது. எம் பெருமானுடைய கிரீடத்திற்கு ஸாதாரண ஸுவர்யன் உபமான மாகப் போராமையால் மிக்க சேஞ்சுடர் என விசேஷிக்கப்பட்டது. பரிதி என்கிற வடசொல் ஸாக்ஷாத்தாக ஸுவர்யனைச் சொல்லாதாகிலும் தமிழில் இலக்கணையால் ஸுவர்யனுக்குப் பேராயிருக்கும். இங்கு உபமானமாகிய மலை ஸுவர்யமண்டலம்வரை ஒங்கியிருப்பதாகக் கொண்டால் ஸுவர்யன் கிரீடத்தின் ஸ்தானத்திலே ஆவன்.

மார்பில் அணிந்துகொள்ளும் ஆபரணங்களில் ‘சந்த்ரஹாரம்’ என்பது ஒன்று; அது சந்திரன் வடிவமாக அமைக்கப்படுமாதலால் அப்பெயர்கொண்டதாகிறது. சந்திரனுக்கு மலையினேடு ஸம்பந்தம் கீழ்ச்சொன்னபடியிலேயாம்: ஸுவர்ய சந்த்ர மண்டலம் வரையில் ஒங்கின மலை என்று கொள்க. மதி—சந்திரன்; அம்—சாரியை.

பலசுடர் என்று ஆகாசத்திலுள்ள மற்றும் பல நக்ஷத்ராதி தேஜஸ் ஸமூஹங்களைச் சொன்னபடி. திருவாபரணங்களில் நக்ஷத்ர ஹாரமென்பதுமொன்று. புனைந்த என்று பாடமானபோது பெய ரெச்சமாகி மரதகக்குன்றத்திற்கு விசேஷணமாகக்கடவது.

பவளச்சேவ்வாய்—‘ப்ரவாளய்’ என்ற வடசோல் பவளமெனத் திரியும். வாய் என்று இடங்களைச் சொன்னபடி. மலையிற் பல இடங்களில் பவளமுண்டாதலால் பவளங்களாற் சிவந்த இடங்கள் * “கைவண்ணங்தாமரை வாய்க்மலம் போலும் கண்ணிணையு மரவிந்தம் அடியுமஃதே” என்றும் † “பவளவாய் கடலச்செங் கண்” என்றும் சொல்லப்படுகிற திவ்ய அவயவங்களுக்கு உபமானமாகக் கூறப்பட்டன.

திகழ்ப்பசஞ்சோதி மரதகக்குன்றம்—பசுமை நீலம் கருஞமை என்ற கிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால் எம் பெருமானுடைய காளமேகத்திருவருவத்திற்கு மரதகக்குன்றத்தை [—பச்சைமாமலையை] உவமை கூறினார். ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகாநிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப்புக்கவர்களின் கண்ணிணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸ்ம்ஸாரதாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரிய தாயிருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாகமாட்டாமையால், திகழ்ப்பசஞ்சோதி மரதகம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது. ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை; இருந்தாலும் அது கடலோன்கையிசைக் கண்வளர்வது அஸ்ம்பாவிதம்; ஆக இத்தனையும் ஸ்ம்பாவிதமாகில் எம்பெருமான்படிக்குப் போவி சொல்லலாமாய்த்து.

சேக்கர்மா என்று தொடங்கி, கண்வளர்வதுபோல் என்னுமளவும் உபமானத்தை சிகித்து முடித்து, இனி பீதகவாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத் தில் இழிகிறார். செக்கர்மாமுகிலுக்கு உபமேயம் பீதகவாடை;

* திருநெடுந்தாண்டகம்-21.

† திருமாலை—2.

மிக்க செஞ்சடர்ப்ப பரிதிக்கு உபமேயம் முடி (அதாவது-கிரீடம்) ; அஞ்சடர் மதிக்கும் பலசடர்க்கட்கும் உபமேயம் பூண்முதலா மேதகு பல்கலன். பூண் என்பது ஆபரணஸாமாந்யத்துக்குப் பேராயினும் இங்கே சந்தரஹாரமென்கிற ஆபரண விசேஷத்தைக் குறிக்குமென்க. மேதகு—மேவத்தகு என்றபடியாய், (திருமே னிக்குப்) பொருந்தத்தக்கின என்றதாம். மெய்தகு என்றும் பாட முண்டாம் ; மெய்—திருமேனி. கலன்—ஆபரணம். மீதிட்டே பச்சைமேனி மிகப்பகைப்ப—எம்பெருமானுடைய திருமேனியில் பிதகவாடையின் சோதி ஒரு நிறமாகவும், திருவபிழேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும், திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும் திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும் இப்படி பலவகை நிறச்சோதி கள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய * பாசியின் பசும்புறம் போன்ற திருநிறமே மற்ற எல்லாக் சோபைகளோடும் போரிட்டு வெற்றிபெற்று விளங்குகின்றதாம். மேனி என்று உடலுக்கும் நிறக் குக்கும் பேர் ; இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. பசுமை நிறமானது ; (மீதிட்டு மிகப்பகைப்ப—மிகப்பகைத்து மீதிட என்று விகுதிமாற்றிக் கூட்டியுரைக்கலாம்.) என்னுடைய சோபையின் முன்னே உங்களுடைய சோபை எப்படி விளங்கலாம் என்று போராடித் தானே மேற்பட்டதாயிற்றும். மீதிடுதல் — வெற்றி பெறுதல் என்னலாம். ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய திவ்ய சோபைகளை வருணித்தாராயிற்று. இனி, பள்ளிகொள்ளுமதிகைப் பேசுகிறார்.

கூஷரஸாகரமத்தியில் திருவனந்தாழ்வான்மேல் துயில்கொண்டருளி, சிவன் பிரமன் இந்திரன் முதலான தேவர்களால் தொழுப் படுமலவேன ! தாமரைபூத்த திருநாபியையுடைய ஸர்வேச்வரனே ! பண்டொருகால் மாவலிபக்கல் நீரேற்று மூவுலகுமளந்தலுனே ! ஜய விஜயீபவ—என்றாயிற்று.

திருமேனியழகிலும் துயில்கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறிகொடுத்தாராகையாலே ஒரு வினைமுற்றோடே பாசுரத்தை முடிக்கமாட்டாமல் “ மூவுலகளந்த சேவாயோயே ! ” என்று கண்ணஞ் சுழலையிட்டுக் கிடக்கிறார்.

நஞ்ச + வினை—நச்சவினை ; சத்துருக்கள்மேல் விஷத்தை உழிமும் தொழிலையுடையனிறே திருவனந்தாழ்வான். கவர்தலை—

கப்புனிட்டுக் கிளர்கின்ற தலைகளையடைய என்று சப்தார்த்தம் ;
பலபல தலைகளையடைய என்பது தாத்பரியம். அமளி—படுக்கை.
அறிதுயில்—யோகநித்திரை. சேவடியோய்-சேவடியோன் என்பதன்
விளி. (க)

உலகுபடைத் துண்டவெங்கை * அறைகழல்
சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு - * அவாவா
ருயிருருகியுக்க * நேரியகாத
லன்பிலின்பீன் தேறல் * அமுத
வெள்ளத்தானும் சிறப்பு விட்டு - * ஒருபோருட
கசைவோரசைக * திருவோடு மருவிய
இயற்கை * மாயாப் பேருவிறலுலகம்
முன்றினேடு நல்வீடு பேறினும் *
கோள்வதேண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ? (எ)

உலகு	உலகங்களை	தேறல்	தேண்போலிருக்கிற
படைத்து	ஸ்ருஷ்டித்து		(அல்லது, தென்கை)
உண்ட	{ (பிரளை காலத்தில்) விழுங்கிய		அமிருத
எங்கை	ஸர்வேச்வரனுடைய		ப்ரவாஹத்தில் மூழ்கி
அறை கழல்	ஆபரணவொலி		யிருக்கையாகிற
சுடர்பூ	பொருந்திய		பெருமையை
தாமரை	திருவடிகளாகிற		விட்டிட்டு
குடுதற்கு	அழகிய தாமரை		குடுத்ரமான
அவாவ	மலர்களை		வொரு
ஆர் உயிர்	{ சிரோபூஷணமாக அணிவதற்கு		பலனுக்காக
உருகி உக்க	ஆசைப்படுகின்ற	அரு	அலைகின்றவர்கள்
நேரிய	{ அருமையான ஆத்மாவானது	பொருட்கு	அப்படியே
காதல்	நெந்து சிதிலமாக,	அசைக	அலையட்டும்; (அவர்களைப்
அன்பில்	{ (அந்தத்யானத்தால்) ஸம்பவித்த		பற்றி நமக்கென்ன கவலை ?)
இன்பு ஈன்	பக்தியாகிய		செல்வத்தோடு
	{ ஆசைப்	திருவொடு	எப்போதும்
	பெருக்கத்தில்	மருவிய	சேர்ந்திருக்கை
	உற்பவித்து	இயற்கை	யாகிற .
	{ இன்பத்தைக்		நித்திய ஜூச்வரிய
	கொடுக்கிற		நிலைமையெய்னி,

மாயா பெரு	{ அழியாத விறல் { பெருமிடுக்கென்ன	பெறினும் { பெறுவதா விருந்தாலும்
உலகம்	{ மூவுலகுக்கும்	தெள்ளியோர் விவேகிகளுடைய
மூன்றிலெடு	{ நாயகனையிருக்கை யென்ன	குறிப்பு அந்தரங்கமானது
நல் வீடு	{ உத்தமமான மோக்ஷ பதவி யென்ன (ஆகிய இவற்றை)	கொள்வது { பெற்றுக்கொள்ள என்னுமோ நினைக்குமோ?

* * *—[உலகுபடைத்து.] கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய விலக்ஷணமான திருமேனியழகை அநுஸந்தித்த ஆழ்வார், இப்படி பரமவிலக்ஷணஞ்சை எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூடுவேணும் சூடுவேணும் என்று ஆவல்கொண்டிருப்பதேயன்றே புருஷார்த்தம்; இவ்வுலகிலுள்ள பாவிகள் இதனையறியாதே பிள்ளைவேணும் சூட்டுவேணும் சேலை வேணும் செல்வம்வேணும்' என்று க்ஷத்ர பலன்களை யெல்லாம் விரும்பி இவை கொடுப்பாராரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிகிறார்களே! அந்தோ! இஃது என்ன கொடுமை! என்று முதலிலே திருவுள்ளம் நொந்து, அப்படிப்பட்ட க்ஷத்ரர்களைப் பற்றி நாம் என் கவலைப்படவேணும்? அவர்கள் இஷ்டப்படி அலைந்துமூல்ட்டும்; * உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்ட லத்தாரைப்பற்றி நாம் சிந்திக்கவே வேண்டா; பகவத்பக்தி தலை யெடுத்த மஹான்களும் இப்பூமியின்கண் இருக்கிறார்களன்றே; அவர்களுடைய அத்யவஸாயத்தைக் கண்டு நாம் உகப்போம்; என்று பரமபக்தர்களுடைய அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ் கிறார் இப்பாட்டில்.

திருச்சந்த விருத்தத்தில்—“கேடில் சீர் வர்த்தனைக் கெடும் வரத்தயனரன், நாடினேடு நாட்ட மாயிரத்தனுடு நண்ணினும், வீடதான போகமெய்தி வீற்றிருந்தபோதிலும், கூடுமாசையல்ல தொன்று கொள்வனே குறிப்பிலே” என்று திருமழிசைப்பிரான் அருளிச்செய்த பாசரத்தைப் பெரும்பாலுங் திருவுள்ளத்திற் கொண்டு இப்பாசரமருளிச்செய்கிறென்பது உய்த்துணரத்தைக் கது. எம்பெருமானைக்கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப்பற்றின மனோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில் அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்;

அதைத்தான்ருளிச்செய்தார் திருமதிசைப்பிரான். ப்ரஹ்மலோக ஸாம்ராஜ்யம் கிடைத்தாலும், ருத்ரலோக ஆதிபத்யம் கிடைத் தாலும் இந்திரலோகமானும் பாக்கிபம் வாய்த்தாலும், பரம புருஷார்த்தமாகிய ஒன்றூன பரமபதாதுபவமே கிடைப்பதானாலும் இவற்றையெல்லாம் ஒரு புருஷார்த்தமாகவே மதிக்கமாட்டேன்; பின்னை எனக்கு எதிலே ஊற்றமென்றால் ‘எம்பெருமானேடு கூட வேணும், எம்பெருமானேடு கூட வேணும்’ என்று மனோரதங் கொண்டிருப்பதுண்டே, அதுதான் எனக்குப் பரமபோக்யம் என்றார்.

இஷ்டமான விஷயத்தை அதுபவிப்பதிற்காட்டிலும் அதுபவிப் போமென்னும் மனோரதமே சிறந்ததாமென்பதை அனுபவ ரஸிகர்கள் எளிதில் உணர்வர். தேனாறி எப்பொழுதுங் தித் திக்கும்படியானது மனோரதமேயாம். திருவரங்கஞ்சென்று நம் பெருமாளை ஸேவிக்கவேணுமென்று ஒருவனுக்கு ஆவல் இருப்ப தாக வைத்துக்கொள்ளுங்கள்; ஒருநாள் போய் ஸேவித்து வந்து ஷிட்டால் அவ்வளவிலே ஆசை தீர்ந்துவிட்டதாகும்; அங்கனல் லாமல் மனோரதமேயாய்ச் செல்லுமாகில் அது நெடுநாளைக்கு ரஸவத்தரமாயிருக்கும். சந்தனம் பூசிக்கொள்ளுதல், புஷ்பஞ் சூட்டிக்கொள்ளுதல், பஞ்சகச்சவேஷ்டி உடுத்துக்கொள்ளுதல் முதலிய அலங்காரகாரியங்களில் பிரமசாரிகளுக்கு உள்ள ஆவல் க்ருஹஸ்தர்களுக்கு இல்லாமையும் இங்கு ஒரு உதாறுரணமாகக் காட்டத்தகும். ஆகவே, அனுபவ நிலைமையிற்காட்டிலும் அதுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.

ஆதியில் உலகங்களைப் படைத்தும் பிரளையம் வந்தவாறே அவற்றைத் திருவயிற்றிலே வைத்தருளி ரஸித்தும் வருகிற எம் பெருமானுடைய திருவடித்தாமரைகளை நாம் சிரமேல் அணிந்து கொள்ளவேணுமென்று ஆவல்கொண்டு, அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகி, மேன்மேலும் பரபக்தி பரமபக்திகள் தலை யெடுத்து, அப்படிப்பட்ட பரமபக்தி நிலைமையிலே அமர்ந்திருக்கை தானே பரமபோக்யமானது; எம்பெருமானது திருவடிகள் தலை மேல் வந்து சேரவேண்டா; திருநாடும் எப்தவேண்டா; வழுவிலா வடிமைசெய்யப் பெறவேண்டா; “இவை நமக்கு வாய்க்கவேணும்” என்கிற ஆவல் ஒன்றுமாத்திரம் அநவரதம் நெஞ்சில் நடையாடுமேல்

போதுமானது ; இந்த ஆவல்தான் அழுதவெள்ளம். இப்படிப்பட்ட ஆவல் பூண்டு “என் கண்ணினைக் கொலோ களிக்கும் நாளே” “மாயோனை மணத்துநே பற்றினின்று என் வாயார் என்று கொலோ வாழ்த்துநாளே” “அங்கடியவரோடு என்று கொலோ அனுகுநாளே” “கொய்மலர்தாய் என்று கொலோ கூப்புநாளே” “என்மலர்ச்சென்னி என்று கொலோ வணங்குநாளே” “அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்குநாளே” என்றிவைபோல்வன பல பாசுரங்களை வாய்வெருவிக்கொண்டு இதுவே ஒரு ஆநந்தமாகப் போதுபோக்க ப்ராப்தமாயிருக்க, இந்தப் போதுபோக்கை விட்டிட்டுக் கூறை சோறு முதலிய அற்பலன்களை அபேஷித்து அங்குமிங்கும் அலைந்துழல்கின்ற பாமராகள் அப்படியே அலையட்டும் ; அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன ? என்கிறார் ஒருபோருட்கசை வோர் அசைக் என்னுமாவால்.

தனிந்த ஞானமுடைய மஹான்கள் தீப்படிப்பட்ட கூத்தர பலன்கள் கையிலே வித்தமாகவந்து சேர்ந்தாலும் உதறித்தள்ளி விடுவர்கள் ; கீழ்ச்சொன்ன அழுதவெள்ளத்திலேயே அவர்கள் ஊன்றி யிருப்பர்கள் என்கிறார் மேல்.

திருவொடுமருவிய இயற்கை பெறினும், மாயாப் பெருவிறல் பெறினும், உலகம் மூன்று பெறினும், நல்வீடு பெறினும் தெள்ளி யோர் குறிப்பு (இவற்றைக்) கொள்வதென்னது. “கூடுமாசையல்ல தொன்று கோள்வதே குறிப்பிலே” என்றபடி எம்பெருமானேடு கூடவேணுமென்கிற ஆசையொன்றையே தெள்ளியோர் குறிக்கொண்டிருப்பர் என்றவாறு. இங்குத் தேள்ளியோர் என்றது திருமழிசைப்பிரானியும் அவர்போல்வாரையுமென்க.

“அவாவாருயிருக்கியுக்க” என்று தொடங்கிச் “சிறப்பு விட்டு” என்றவரையில் அவா காதல் அன்பு இன்பு தேறல் அழுதம் என்று ஒருபொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால் பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப்படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும். அவாவாருயிர் என்றவிடத்து

‘அவா ஆர்’ என்றும் பிரிக்கலாம் ; ஆசை நிரம்பிய என்று பொருளாம்.

இருபோருட்கு அசைவோர் அசைக—ஸம்ஸாரிகள் விரும்பும் பொருள்களை ஆழ்வார் தமது திருவாக்காலே சொல்லவும்கூசி இருபோருட்கு என்கிறார். திருவொமேருவிய இயற்கை—நாலு நாளில் அழிந்துபோகக்கூடிய ஐச்வரியமல்லாமல் எப்போதும் ஸ்திரமாயிருக்கக்கூடிய ஐச்வரியத்தைப் பெற்றாலும் என்றபடி மருவுதல்—எப்போதும் கூடியிருத்தல். இயற்கை—தன்மை; ஐச்வரியத்தோடு எப்போதுங் கூடியிருக்குங் தன்மையாவது நித்ய ஸ்ரீமானுக இருக்கை. அப்படிப்பட்ட நிலைமையையும் தெள்ளி யோர் குறிப்பு வேண்டமாட்டாதாம்.

மாயாப்பேருவிற்கு—ஐச்வரியம் அளவற்றிருந்தாலும் அவற்றை அதுபவிப்பதற்கு உறுப்பான சக்தி பூர்ணமாக இல்லாவிடில் பயனில்லையே ; அந்த சக்தியும் கூடவே கிடைக்கப் பெற்றாலும் அப்போதும் வேண்டார்கள் என்றபடி. மாயா—மாய்தலாவது அழிதல் ; அழியாத என்கை. உலகம் மூன்றினாலும் கீழே சொன்ன நித்யமான ஐச்வரியம் என்றமாத்திரமேயல்ல ; மூவுலகத்தையும் ஆளும்படியான பெருஞ்செல்வம் கைபுகுந்தாலும் வேண்டார்களன்கை. பலசொல்லி என் ? ஸகல ஐச்வரியங்களுக்கும் மேற் பட்டதான மோக்ஷ ஸாம்ராஜ்யந்தாலும் பெறுவதாயிருந்தாலும் * “எம்மாவீட்டுத் திறமும் செப்பம்” என்றும், † “இச்சவை தவிர யான்போய் இந்திரலோகமானும் அச்சவை பெறி இரும் வேண்டேன்” என்றும் ‡ “ஃவோநாந்து ஏஷ்டு” [பாவோ நாந்யத்ர கச்சதி] \$ “வேஷ்ணுவாஸீ ந மேஷிலாஷः” [வைகுண்டவாஸேபி ந மேபிலாஷः] என்றும் சொல்லுகிறபடியே அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களன்கை.

ஆக இப்பாட்டால்—ஸம்ஸாரிகளைப்போலே கஷ்டத்ரபலன்களை விரும்பி அலையாமல் விவேககளைப்போலே பகவத்விஷயத்தில் அதிராகம் மிக்கிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றுராயிற்று. (2)

* திருவாய்மொழி 2-9-1.

திருமாலை. 2.

சிறியதிருவடியின் வார்த்தை.

§ வேதாந்தத்தேசிகன் ஸ்ருக்தி.

குறிப்பில்கோண்டு நெறிப்பட * உலகம்
 முன்றுடன் வணங்குதோன்று புகழ், ஆணை *
 மேய்பேற நடாய தேய்வம் மூவரில்
 முதல்வனகீ * சுடர்விளங்ககலத்து *
 வரைபுரை திரைபோரு பெருவரை வெருவர *
 உருமூரலோலி மலி னளிர்கடற்படவர
 வரசு - உடல்தடவரை சுழற்றிய * தனிமாத்
 தேய்வத்தடியவர்க்கினி நாமாளாகவே
 யிசையுங்கோல் ? * ஊழிதோறாழியோவாதே. (ந)

முன்று	மூவுலகங்களும்	திரை	அலைகள்
உலகம்		பொரு	எறியப்பெற்றதும்,
நெறி பட	நல்வழி படிந்து உஜ்ஜீவிக்கும் படியாக	பெரு வரை	குலபர்வதங்களும்
		வெருவர்	அஞ்சும்படியாக
குறிப்பில்	திருவுள்ளம்பற்றி, கோண்டு	உரும் முரல்	இடிபோல்
வரைபுரை		ஒலி மலி	ஒவிக்கின்ற கோஷம்
உடன்	அவுலகங்க ஸௌலாம்	நளிர்	நிறைந்ததும்,
வணங்கு		கடல்	குளிர்ச்சியை
தோன்று	வணங்கப் பெற்றமையால்	படம் அரவு	புடையதுமான
புகழ்		அரசு உடல்	கடலில்,
ஆணை	தனது ஆஜ்ஞையைத்	தட வரை	படங்களோடுடைய
மேய்பேற			ஸர்ப்பராஜனங்கிய
நடாய	தடையின்றிச் செலுத்துமலையே	சுழற்றிய	வாஸாகியின்
தெய்வம்	முன்று மூர்த்தி களுக்குள்ளே		உடலை
மூவரில்		தனி	(மந்தரமென்கிற)
முதல்வன்	ப்ரதாங்குய் ஆகி	மா தெய்வம்	பெரிய மலையிலே
		அடியவர்க்கு	{ கட்டிச்
சுடர் விளங்கு	திருவாபரணச் சோதி	நாம் இனி	சுழற்றினவனைய்,
அகலத்து		ஊழி தோறு	அத்விதீயனை
வரை புரை	விளங்குகின்ற திருமார்பை யுடையனை, மலைபோன்ற	ஊழி ஓவாது	{ தேவாதி
		ஆள் ஆக	தேவனுடைய
		இசையும்	பக்தர்களுக்கு
		கொல்	நாம் இனி
			ஸர்வ காலமும்
			இடையருது
			ஆட்பட்டிருக்கப்
			பொருந்துமா.

* * *—[குறிப்பில்கோண்டு.] பகவத்பக்தியைப் பற்றிப் பேசி னார் கீழ்ப்பாட்டில் ; பகவானேடு நின்றுவிடாமல் பாகவதரளவுஞ் சென்று பக்திபண்ணுகை ஸ்வரூபமாதலால் அப்படிப்பட்ட பாக வதபக்தி நமக்கு இனி ஒருநாளும் வழுவாயல் சாச்வதமாக உண் டாகக் கூடுமோவென்று அந்த நிஷ்டையில் தமக்குண்டான அவாவை வெளியிடுகிறார் இதில்.

குறிப்பில்கோண்டு என்றுதொடங்கித் தனிமாத் தேய்வம் என் னுமளவும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்வபாவங்களைச் சொல்லுகிறார். உலகம் முன்று நேறிப்படக் குறிப்பில்கோண்டு உடன்வணங்கு தோன்றுபுகழ்—தன்னுடே படைக்கப்பட்ட மூவுல கங்களும் தீவழியில் செல்லாமல் நல்வழியில் படிந்து உஜ்ஜிவிக்க வேணுமென்று திருவள்ளாம்பத்தி அப்படியே அவை நல்வழி படிந்து தன்னை வணங்க அதனால் எங்கும் பரந்த புகழையுடைய வன் என்கிறது.

ஆணை மெய்ப்பேற நடாய—ஆணையாவது ஆஜ்ஞா ; எம்பெரு மானுடைய ஆஜ்ஞாயாவது—சாஸ்தரம் ; “ஸுதீஸு ஸு ஏதிரூபை வாஜா யஸ்தமுல ஂஷீ வருதே ; அஜாஷீ மஹாதீஸீ மத்துவீ நடைவாஸः” [ச்ருதி: ஸ்மருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்ய வர்த்ததே— ஆஜ்ஞாச்சேதி மமத்ரோஹி மத்பக்தோபி ந வைத்னவः] என்று எம்பெருமான்தானே அருளிச்செய்திருக்கிறபடி ச்ருதிஸ்மருதிகள் முதலிய சாஸ்தரங்களாகிற திவ்யாஜ்ஞாயைத் தடையின்றி எங்கும் நடத்துபவன் என்கை.* “கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள்தானும், மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்தான்” என்றபடி தன் னுடே அளிக்கப்பட்ட சாஸ்தரங்கள் பழுதுபடாதபடி அவற்றை உலகில் நன்கு பிரசாரம் செய்விப்பவன் என்றவாறு.

தேய்வம் மூவரில்முதல்வனுகி—அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூன்று தெய்வங்களுள் முதல் தெய்வம் தானு யிருக்கை. “ ஆணை மெய்ப்பேற நடாய தெய்வம் மூவரில் ” என்று சேர்த்து நடாய என்பதை தெய்வம் மூவர்க்கு விசேஷணமாக அங்வயிப்பதும் பொருந்தும். அப்போது, எம்பெருமானுகிய தன் னுடைய ஆஜ்ஞாயை உள்ளபடி பரிபாலிக்கின்ற பிரமன் கிவன்

* [பெரிய திருமொழி 2-8-5.]

இந்திரன் என்னும் மூவர்க்கும் நியாமகன் என்று பொருளாம். இப்போது, மூவரில் என்றது மூவர்க்கும் என்றபடி.

சுடர்விளங்கு அகலத்து—சுடராவது தேஜஸ்ஸா ; திருவாபரணங்களாலுண்டாகும் தேஜஸ்ஸைச் சொல்லுகிறது. திருவாபரணச் சோதியாலே பளபளவென்று விளங்குகின்ற திருமார்ப்பையுடைய ஞீய என்றபடி.

வரைபுரைத்திரைபோரு என்று தொடங்கித் தடவரைகழற்றிய என்னமளவும் ஒரு வாக்கியம். தூர்வாஸமாழுணியின் சாபத்தால் தேவர்களின் செல்வம்யாவும் கடவில் ஒளிந்து ஒழிந்துவிடவே அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர் ; ஏன்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித் துக் கட்டளையிட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தர மலையை மத்தாக நாட்டி வாஸாகியென்னும் மஹாநாகத்தைக் கடைகயிருக்பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர். அப்போது மத்தாகிய மந்தரகிரி கடவினுள்ளே அழுங்கிவிட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரிபதோர் ஆழமைவடிவமெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டுதாங்கி அம்மலை கடவில் அழுங்கிவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுங்கருளியிருந்தனன். அப்போது, வாஸாகி நாகத் தின் வாலைப்பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப்பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய இருதிறத்தாரும் அதனை வலியப் பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும், வேறொரு திருமேனியைத் தரித்து அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸாகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்ற வரலாறு அறியத்தக்கது.

கடைகிற அக்காலத்தில் கடலானது மிகவும் பயங்கரமாக இருந்ததென்பதைக் கூறுகின்றார் வரைபுரைத்திரைபோருன்று தொடங்கி. அப்போது கடவில் ஸாதாரணமான அலைகள் கிளம்பவில்லை; ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு மலை பெயர்ந்தாற்போலே பெயர்ந்து எறிந்ததாம். புரை—உவபவுருடு ; மலைபோன்ற [பெருப்பெருத்த] அலைகள், போரு—போதப்பெற்ற; இது கடலுக்கு விசேஷணம்.

உருமுரலோலிமலி என்பதும் கடலுக்கு விசேஷணம். கடைகிற காலத்தில் கடலில் உண்டான தவணியானது இடியிடித்தாற்போ விருந்ததாம். அந்த தவணி குலபர்வதங்களையும் நடுக்கி அசைக்க வற்றூயிருந்தமை தோற்றப் பெருவரைவேருவர எனப்பட்டது. உரும் என்றும் உரும் என்றும் இடிக்குப் பெயர் ; உரும் முரல் என்று பிரிக்க. இடிபோலே முரல்கின்ற [கோஷிக்கின்ற] யாதொரு ஒலியுண்டு, அது மலி—திறைந்திருக்கிற என்றபடி. “வரைபுரை திறை போரப் பெருவரை வெருவூ” என்ற பாடமும் ஒக்கும்.

நௌர் கடல்—குளிர்ந்தகடலிலே. கடலுக்கு இயற்கையாகவுள்ள குளிர்த்தியைச் சொல்லுகிறதன்று இங்கு ; கீழ்ச் சொன்னபடி பயங்கரமாயிருக்கச் செய்தேயும் எம்பெருமானுடைய கடாசங்ம் பட்ட மாத்திரத்தில் குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது. இப்படிப்பட்ட கடலிலே மத்தாக நாட்டின மந்தரமலையிலே வாஸாகி நாகத்தைக் கடைகயிருக்க கட்டிச் சுழற்றிய யாதொரு தனிமாத் தெய்வமுண்டு- ஒப்புயர்வற்ற பசுதேவதை, அதற்கு நாம் ஆளாவதிலுங்காட்டில், அதற்கு ஆட்பட்டிருக்கும் அடியவர்களுண்டே, அவர்கட்கு [ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு] இனிமேலுள்ள காலமெல்லாம் நாம் ஆட்பட்டிருக்க வாய்க்குமா? இப்படிப்பட்ட மஹாபாக்யமும் நமக்குக் கிடைக்குமோ? என்றாயிற்று.

ஆளாகவே என்றவிடத்துள்ள ஏகாரத்தைப் பிரித்து “அடியவர்க்கே” என்று கூட்டிக்கொள்ளலாம். பிரயோஜநாந்தர பராரான தேவதைகளுக்காகத் தன் உடம்புநோவக் கடலைக்கடைந்து அம்ருதத்தைக் கொடுத்தானென்கிற மஹோபகாரத்தில் ஈடுபட்டிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஆட்பட்டிருக்க விரும்பினாயிற்று.

ஊழிதோறாழி—ஊழியுழிதோறு என்கை. ஊழியாவது காலம்; வைகலகாலமும் என்றபடி. ஓவாது என்றது - நடுவில் ஒரு சூணமும் பாழாகாமல் என்றவாறு.

(ஏ)

ஊழிதோறாழி யோவாது * வாழிய
வென்று யான்தோழி விசையுங்கோல் ? *

யாவகை யுலகமும் யாவரு மில்லா *

மேல்வரும் பெரும்பாழி காலத்து - * இரும்போருட்
கேல்லா மரும்பேறல் தனிவித்து - * ஒருதா

ஞகித் தேய்வான்முகக் கோழுமுளை
யீன்று * முக்கணீசுனை தேவுபலநுதலி *
முவுலகம் விளைத்த வுந்தி *
மாயக்கடவுள் மாழுதலடியே.

(ச)

யாவகை	{ எவ்வகைப்பட்ட உலகமும் }	(ஆக இவ்வகையாலே)
யாவரும்		{ முன்று லோகங்களையும் வினாத்த உண்டாக்கின உந்தி திருங்காபியை யுடையனும் அச்சர்யபூதனுய் ஸர்வோத்தமனுன பூமீந் நாராயண னுடைய
இல்லா மேல் வரும்	{ எவ்வகைப்பட்ட பிராணிகளும் இல்லாமலிருந்த கீழ்க்கழிந்த மஹா ப்ரளை காலத்தில் }	{ மாயன் மா முதல் அடியே (உஜ்ஜீவனத்திற்கு) மூலகாரணமான திருவடிகளையே ஸர்வகாலமும் இடைவிடாமல் 'வாழ்ந்திடுக' என்று என்று நாம்சொல்வி வணங்கும் படியாக
பெரு பாழ் காலத்து		{ உழழிஉழழி தோறு } வாய்க்கொண்டு
இரு பொருட்கு எல்லாம்	{ எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக் கெல்லாம் பெறுதற்கரிய மூவகைக் காரணமும்தானே யாய்க்கொண்டு }	{ இவாது வாழிய என்று யாம் தொழி இசையும் கொல் } (பாக்கியம்) வாய்க்குமோ.
தெய்வம் நான்முகன் கொழு முளை ஈன்று	{ நான்முகக் கடவுளாகிற சிறந்தவொரு முளையைப் படைத்து (அவன் மூலமாக)	{ அசையும் தோறு } வையாக்கினி நாமாளாகவே இசையுங் கொல் என்று பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோரதித்தார்; பாக வதர்களை அனுவர்த்தித்துப் பார்த்தார்; அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு....உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களா சாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்; அதைப் பார்த்து ‘இவர்களுடைய காலகேஷபமேயன்றே நமக்கு உத்
முக்கண் சுசுனைடு பல தேவு நுதலி	{ முக்கண்ணுன சிவன் முதலிய பல தேவதைகளை உண்டாக்கி }	

* * *—[ஊழிதோறாழி.] கீழ்ப்பாட்டில் “தனிமாத் தெய்வத் தடியவர்க்கினி நாமாளாகவே இசையுங் கொல்” என்று பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோரதித்தார்; பாக வதர்களை அனுவர்த்தித்துப் பார்த்தார்; அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு....உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களா சாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்; அதைப் பார்த்து ‘இவர்களுடைய காலகேஷபமேயன்றே நமக்கு உத்

தேச்யம்; இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிக
ஞக்கு மங்களாசாஸ்கமே பண்ணிக்கொண்டிராநின்றார்கள்; இது
மிக அழகாயிராநின்றது; இப்படிப்பட்ட போதுபோக்கு நமக்கும்
கிடைக்குமாகில் நலமாயிருக்குமே! என்று கொண்டு, அப்படிப்
பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறுர் இதில்.

யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னு
மனவும் எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார். * “பண்
மைப் படர் பொருளாது வில்பாழ் நெடுங்காலத்து, நன்மைப்புனல்
பண்ணி நான் முகனைப்பண்ணித் தன்னுள்ளே, தொன்மையைக்கிய
தோற்றிய சூழல்கள் சிந்தித்தே” என்ற பாசுரம் இங்கு அநுஸங்
திக்கத்தகும். சேதநவர்க்கங்கள் லும் அசேதநவர்க்கங்களிலும்
இன்றுமில்லாதபடி மஹாப்ரளயங் கோத்தகாலத்தில், தேவமநுஷ்
யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக்
கிடப்பவைகளான ஜீவவஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமா
யிருப்பவன் எம்பெருமான்.

தனிவித்து ஒரு தாழை—தான் ஒரு தனிவித்தாகி என்று
அங்கையிப்பது. வித்தாகி என்னுமல் ஒரு வித்தாகி என்னுமல் ஒரு
தனிவித்தாகி என்றதனால் - நிமித்தகாரணம் ஸஹகாரி காரணம்
உபாதாநகாரணம் என்கிற மூவகைக் காரணங்களும் எம்பெரு
மான் தானேயாகிறான் என்று தெரிவிக்கப்பட்டதாயிற்று. உலகில்,
குடம் துணி முதலிய வஸ்துக்கள் ஜனிக்கவேணுமானால் மேற்
சொன்ன முக்காரணங்களும் அமையவேண்டும்; பாளைக்கு மன்
உபாதாநகாரணமென்றும், சக்கரம் தடி தண்ணீர் முதலியவை
ஸஹகாரிகாரணமென்றும், குயவன், காலம், அத்ருஷ்டம் முத
லியன நிமித்தகாரணமென்றும் சொல்லப்படும். கார்யவஸ்துக்
களுக்கெல்லாம் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாகவேண்டு
மானால் பிரபஞ்சமாகிற காரியத்திற்கு எது உபாதாநகாரணம்?
எது ஸஹகாரி காரணம்? எது நிமித்தகாரணம்? என்று கேள்வி
பிறக்குமே; எம்பெருமான்றுனே மூவகைக் காரணமுமாகிறு
னென்பது வேதாந்திகளின் கொள்கை. இஃது இங்கு வீரிப்பிற்
பெருகும்.

மேல்வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்
ஞதல் விபர் தலசங்கீணயினாலென்க. இங்கு வியாக்யான பூர்வை

* திருவாய்மொழி [7-5-4.]

க்தி:—“ மேலென்றது பண்டென்றபடி ; வருமென்றது போன வென்றபடி.”

அரும்பேறல் என்றது நிரஹேதுகத்வத்தைக் காட்டும். இப்படிப்பட்ட விலக்ஷணமானதொரு காரணவஸ்துவானது ஸம் ஸாரிகளிடத்திலுள்ள கிருபையினால் தானுகவேவந்து முகங் காட்டிக் காரியம் செய்ததென்கை. அன்றி, ஒருவருடைய முயற்சி யால் பெறமுடியாதது.

அத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸ்ருஷ்டி இருவகைப்படும். எம்பெருமான் தானே நேராக ஸ்ருஷ்டிப்பது அத்வாரகஸ்ருஷ்டியாம்; ஒருவன் மூலமாக ஸ்ருஷ்டிப்பது ஸத்வாரக ஸ்ருஷ்டியாம். அண்டஸ்ருஷ்டி வரையில் தானே ஸ்ருஷ்டிப்பதாதலால் அது அத்வாரகஸ்ருஷ்டி. இவ்வருகுள்ளவற்றை நான்முகன் மூலமாக ஸ்ருஷ்டிக்கிறுனுகையாலே இவற்றின் ஸ்ருஷ்டி ஸத்வாரகஸ்ருஷ்டி. இதைச் சொல்லுகிறார் மேல் தேய்வானங்முகக்கோழுமுளையீன்று என்று. கப்பும் கிளையும் காயும் கணியும் முளையினின்று உண்டாகிறபடியால் நான்முகன் இங்கு ஒரு முளையாகக் கூறப்பட்டான். கோழுமுளை என்றது சிறந்த அங்குரம் என்றபடி. இப்பாலுள்ள கார்யவர்க்கங்களையெல்லாம் உண்டாக்குகைக்குப் பாங்கான யோக்யதையை யுடையவன் பிரமன் என்றவாறு.

“நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனுந் தான் முகமாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்” என்றபடி பிரமன் முதன்முதலாகச் சிவனைப் படைத்தனானுதலால் முக்கணீசனைடு என்றும், பிறகு அடைவே பல தேவதைகளையும் ஸ்ருஷ்டித்தனானுதலால் தேவுபலநுதலி என்றும் அருளிச்செய்தார். ஆக, ஸத்வாரகஸ்ருஷ்டியாலே உண்டாக்கின ஸகலவஸ்துக்களுக்கும் மூலகந்தம் திருநாபியாகையாலே மூவுலகம்விளைத்தவுந்தி என்றார். இப்படிப்பட்ட திருவந்தியையுடைய மாயக்கடவுருண்டு—ஆச்சரியமான ஞானசக்திகளையுடையனான ஸர்வேச்வரன், அவனுடைய திருவடிகளை, ஊழிதோறாழி யோவாது வாழியவென்று யாங்தொழி விசையுங்கொல்.

அந்தத்திருவடிகளை ச்ரமப்படுத்திக் காரியங்கொண்டவர்களைப்போலே நாமும் ஆகாமல் அவற்றுக்குப் பல்லாண்டுபாடப் பெறவேணும். வாழிய—வியங்கோள்வினைமுற்று. (ச)

மாழ லடிப்போதோன்று கவிழ்த்தலர்த்தி *
 மண்முழுதுமகப்படுத்து - * ஒண்கடரடிப்போ
 தோன்று விண்சேலீஇ * நான்முகப் புத்தேள்
 நாடு வியந்துவப்ப * வானவர் முறைமுறை
 வழிபட நிற் இ * தாமரைக்காடு
 மலர்க்கண்ணேடு கனிவாயுடையது
 மாய * இருநாயிருயிரம் மலர்ந்தன் *
 கற்பகக்காவு பற்பலவன்ன *
 முடிதோ ளாயிரம் தழைத்த *
 நேடியோய்க்கல்லது மடியதோ வுலகே.

(இ)

மா முதல்	(உலகத்துக் கெல்லாம்)	தாமரை	தாமரைக்காடு மலர்ந்
அடி போது	மூலாதாரமாகிய ஒன்று	காடு மலர்	தாற் போவிருக்கிற கண்ணேடு
கவிழ்த்து	நிலமட்டமாகப் அவர்த்தி	திருவடிகளில் ஒன்றை	திருக்கண்களையும்
மண்முழுதும்	பூமியை யெல்லாம்	கனி வாய்	கொவ்வைக் கனி போன்ற திரு
அகப்படுத்து	திருவடிக் குள்ளடக்கி ஸ்வாதீனப்படுத் திக்கொண்டும்	உடையதும்	அதரத்தையும்
ஒண் சுடர்	அழகிய தேஜஸ்ஸா	இரு நாயிறு	பெரிய ஆயிரம்
அடி போது	நிறைந்த மற்	ஆயிரம்	ஸ்வர்யர்கள் சேர்ந்து
ஒன்று	ரேரு திருவடித் தாமரையை	மலர்ந்தன்	உதித்தாற்போன்ற
நான்முகன்	பிரமதேவனுடைய	முடி	திருவபிஷேகத்தை
புத்தேள் நாடு	உலகமானது		உடையனுயும்
வியங்கு	ஆச்சரியமும்	பல் பல	பலவகைப்பட்ட
உவப்ப	ஸந்தோஷமும்	கற்பகம்	கற்பகச் சோலைகள்
	அடையும்	காவு அன்ன	போலே
	படியாகவும்	தோள்	ஆயிரம்
வானவர்	{ மற்றுமூளை தேவர்கள்	ஆயிரம்	திருத்தோள்கள்
முறை முறை	சாஸ்திரவிதிப்படி	தழைத்த	பணைத்திருக்கப்
வழி பட	{ ஆராதிக்கும்படி யாகவும்	பெற்றவனுயுள்ள்	பெற்றவனுயும்
விண் சௌலீஇ	ஆகாசத்திலே	நெடி	பரம புருஷனை
நிறீஇ	செலுத்தி நிறுத்தி	யோய்க்கு	உனக்குத் தவிர
		அல்லதும்	
			(வேறு யார்க்கேனும்)
உலகு	{ இவ்வுலகம் அடிமைப் அடியதோ		
			படக்கடியதோ ?

* * *—[மாமுதல்.] எம்பெருமான் உலகமளந்த சரிதையை அனுஸந்தித்து, ‘இப்படியும் ஒரு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் உண்டாவதே !’ என்று ஈடுபட்டு ஆச்சிதர்க்காகத் தன்னை அழிய மாறிக் காரியஞ்செய்கிற மஹோபகாரகனுகிய பரமபுருஷனுக்கன்றி வேறுயாருக்கு இவ்வுலகம் அடிமைப்பட முடியும்? எல்லார் தலையிலும் திருவடிகளைப் பரப்பின தெய்வத்தை நோக்கி “அன்றில் வுலகமளந்தாய் அடிப்பொற்றி” என்று மங்களாசாஸ்நம் பண்ணுகை ஏற்குமேயன்றி அவன் திருவடிகளின்கீழ் துகையுண்ட சிலரை நோக்கி ‘ஜய விஜயீபவ’ என்னக்குடுமோ வென்கிறார்.

உலகளந்த வரலாறு வருமாறு:—ப்ரஹ்லாதன் தனக்கு வயது சென்றபிறகு தன்னுடைய பகவத்தியானத்திற்கு இடையூருயிருக்கிற ராஜ்ய பரிபாலனத்தைத் தனது பெளத்திரங்கிய பலியினிடத் தில் ஒப்புவித்துத் தான் தவஞ்செய்யப்போவதாகக் கருதி அந்த மாவளியை ஒரு நாள் ஏகாந்தத்தில் அழைத்து ‘நான் வெகுகாலம் அரசாண்டு வந்தேன்; என்காலத்தில் ஒருவரும் அதர்மம் செப்பாத படி நோக்கி வந்தேன்; ஸ்ரீ விஷ்ணுவே முக்முதற்கடவுள் என்கிற ஸித்தாந்தத்தை நான் உலகிற் பரவச்செய்து அனைவரையும் விஷ்ணு பக்தர்களாக்கி வந்தேன். இப்போது நான் கிழவஞுப் விட்டபடியால் விதிப்படி தவஞ்செய்யப்போகின்றேன்; விஷ்ணுத்வேஷியாய் மாண்டுபோன உன் தந்தையை [விரோசனனை]ப் ரோல்லாமல் நீ பரம விஷ்ணுபக்தனையிருந்து ராஜ்யமாளக்கடவை’ என்று நன் மதிகூறிப் பட்டங்கட்டித் தான் இமயமலையேறித் தவஞ்செய்யப்பக்கென்றுன்.

பிறகு மாவளி அப்படியே சிலநாள் அரசாண்டுவந்து ஒரு நாள் மந்திரிகளை அழைத்து ‘நான் சில நன்மைகளையடையத் தவஞ்செய்யச் செல்ல விரும்புகிறேன்; நான் மீண்டு வருமானவும் இந்த ராஜ்யத்தில் விஷ்ணுபக்தி வழுவாதபடி நோக்கி வாருங்கள்’ என்று கட்டளையிட்டுத் தான் இமயமலையருகில் போய் நான்முகக் கடவுளை நோக்கித் தவஞ்செய்துகொண்டிருக்கையில் பிரமன் ப்ரஸந்கண்ய வந்து காட்கிதந்து ‘வரம்வேண்டிக்கொள்’ என்ன, “ஸ்வாமிந்! எனக்கு என் பாட்டனாருபதேசித்த விஷ்ணுபக்தியும் தருமசிந்தை யும் ஸத்பமும் எப்போதும் வழுவாதிருக்க வேணும்’ என்றும் ‘மூலவுலகத்தையும் நான் வென்று வாழுவேணும்’ என்றும் இவை முதலான, சிலவரங்களை வேண்டிப் பெற்றுக்கொண்ட மாவளி தனது

ராஜதானியாகிய சோணிதபுரத்திற்கு வந்து சுக்கிராசாரியர் முதலீய ஆப்தர்களிடம் தான் பெற்ற வரங்களைச் சொல்லி அவர்களுடன் கூட மகிழ்ச்சியடைந்து ராஜ்யத்தைச் செங்கோல் செலுத்திக் கொண்டு வந்து பலபல யாகங்களையும் மற்றும் பலவிதமான தான் தருமங்களையும் செய்துகொண்டு சுக்கிராசாரியரையும் ப்ரஸந்ந ராக்கி, தான் ஸகல லோகங்களையும் வெல்லத்தக்க வீறுடையஞ்செந்பது அவரிடத்திலும் ஆசீர்வாதம் பெற்று அதனால் செருக்குற்று ஒரு வரையும் மதியாமல் திரிந்துகொண்டிருந்தான்.

சிலநாள் கழிந்தபின் ஸ்வர்க்கலோகத்தையும் வென்று ஆளவேண்டுமெனக் கருதி சுக்கிராசாரியரை யழைத்து ‘நீர் ப்ரஹஸ்பதியிடஞ் சென்று நான் சொன்ன தாகச் சொல்லும் ; அதாவது— ஒப்ரஹஸ்பதி ! உமக்கு இந்திரனைப்போல் நானுமொரு சிஷ்யனே ; எங்கள் குலத்தில் ஹிரண்யகசிபு ஆண்டுவந்த ஸ்வர்க்கலோகத்தைப் பின்பு ஒருவரும் ஆளத்தக்க பலசாலிகளாகப் பிறவாமையால் இந்திரன் பிடித்துக்கொண்டான் ; இப்போது அதனை ஆளுகைக்கு எனக்கு வல்லமையுண்டு ; ஆகையால் இப்போது அதை எனக்கு விட வேண்டியது ; இல்லையாகில் போர்செய்யவேண்டியது ; இதற்கு இந்திரன் என்ன சொல்லுகிறானாலே அதை உணர்ந்து சொல்லும்’ என்று சொல்லியனுப்பினான். சுக்கிரனால் இதுகேட்ட ப்ரஹஸ்பதியும் இந்திரனேடு ஆலோகத்து ஒருமாதத்திற்குள் விடையனிப்பதாகச் சொல்லி சுக்கிரனை அனுப்பிவிட்டார். பிறகு இந்திரன் ஒன்றுநேதோன்றுமல் ப்ரஹஸ்பதியையுங் கூட்டிக்கொண்டு பிரமனிடஞ் சென்று செய்தியைச் சொல்ல, அதுகேட்ட நான்முகன் ‘வரங்கொடுப்பதற்கு மாத்திரமே எனக்கு அதிகாரமுள்ளது ; கொடுத்த வரத்தினால் கெடுதி நேரிடுங்காலத்தில் வேறொரு உபாயத்தினால் அதை மாற்ற எனக்கு வல்லமை இல்லை’ என்ன, பிறகு சிவனிடஞ் சென்று முறையிட, அச்சிவபிரானும் ‘பிரமன் தந்த வரத்தை நான் அழிக்கவல்லேனல்லேன் ; விஷ்ணுவிடஞ் சென்று முறையிடுதல் நன்று’ என்று சொல்லிவிட, அவர்கள் விஷ்ணு பக்கவில் வந்து சொல்லிக்கொள்ள, அதற்கு விஷ்ணு ‘ஓ ப்ரஹஸ்பதே ! மாவலி எனக்குச் சிறந்த பக்தன், மிக்க தருமசிந்தையுள்ளவன், திழெரன்று அவனை நான் ஒன்றுஞ் செய்யலாகாது ; தக்க உபாயத்தை நீங்களே ஆராய்ந்து சிறிதுகாலங் கழியுங்கள்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

முன்பு சுக்கிரணிடம் ப்ரஹஸ்பதி சொல்லியிருந்த ஒரு மாத அவதி கடந்துவிட, ஸ்வர்க்கலோகத்தினின்றும் ஒரு ஸமாசாரமும் வரக்காணுமையால் மாவலி தன் படைகளை யெடுத்துவிட்டு ஜயபேரி முழங்கப் புறப்பட்டு இந்திரனேடு போர் புரிவதென்று ஸ்வர்க்கஞ் சென்று அங்கு ஒருவரையுங் காணுமல் அங்குள்ள சிங்காசனத்தின் மீது தான் ஏறி வீற்றிருந்து இந்திரனைப்போல் மூன்று உலகங்களை யும் ஆண்டுவந்தான். அப்போது மூன்றுலகங்களிலுமுள்ள வகை பிராணிகளும் விஷ்ணுபக்தராயினர். தருமம் குறையறநடைபெற்று வந்தது. ஒருநாள் ப்ரஹஸ்பதி மாவலியிடம் வந்து ‘அரசனே ! நீர் சுக்கிரனை வைத்துக்கொண்டு அரசுபுரியும் ; நான் தவஞ்செய்யப் போகிறேன்’ என்ன, அதற்கு மாவலி ‘இந்திரனாக வருபவர்கட் கெல்லாம் உம்மைப் புரோஹிதராக ஸ்ரீமஹாவிஷ்ணு சியமித் திருக் கிழராகையால் இவ்விடம் விட்டு நீர் போகலாகாது’ என்ன, அதற்கு அவர் ‘நாறு அச்வமேதயாகஞ் செய்து எவ்வளருவன் இந்திர பட்டத்திற்கு வருகிறோனே அவனுக்கு நான் புரோஹிதனும்படி விஷ்ணு சியமனமேயன்றி, கிரமமாக இருந்த இந்திரனை அச்சமுறுத் தித் துரத்திவிட்டு இந்த ஸ்தானத்திற்கு அந்தியாக வந்திருக்கிற உமக்கு நான் புரோஹிதனாக மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுக் கச்யபருடைய ஆச்ரமத்திற்கு வந்து அவருடைய தரும பத்தினியாகிய அதிதி தேவியிடத்தில் இந்திரனுடைய துக்கச் செய்திகளை யுரைக்க, அவள் கேட்டு மனம் பொழுமல் அழுது கொண்டு தன் புத்திரனகிய இந்திரனுக்கு நன்மைகள் உண்டாகும் படி விஷ்ணுவிடம் பிரார்த்திக்க விரும்பி பகவானைத் துதித்துக் கொண்டிருக்கையில் ப்ரஸங்கரான ஸ்ரீ மஹாவிஷ்ணு அதிதியின் முன்னே வந்து ஸேவவஸாதித்து அவனுடைய கோரிக்கையை அறி ந்துகொண்டு ‘அம்மா ! நான் உனக்குப் பிள்ளையாகப் பிறந்து இந்திரனுடைய துயரத்தைப் போக்குகிறேன்’ என்று சோதிவாய் திறந்து அருளிச்செய்து மறைந்துவிட்டார்.

பிறகு சிறிது காலங்கழிந்தபின் அதிதி கர்ப்பந்தரித்து வாமன ஜெப் பெற்றனள். கச்யபர் அப்புதல்வனுக்கு ப்ராஹ்மண ஸம்ஸ்காரங்களை யெல்லாம் கிரமமாகச் செய்வித்தார். வாமனனும் தபஸ் வியாக இருந்துவந்தான். அக்காலத்தில் மாவலி நர்மதாநதியின் கரையில் வைஷ்ணவயாகஞ் செய்யமுயன்று யாகத்தை நடத்திக் கொண்டிருக்கையில் இவ்வாமனன் ‘இந்திரனுக்கு நாம் உதவி செய்ய

இதுவே தக்க ஸமயம்’ என்றெண்ணி அங்கிருந்து புறப்பட்டு மாவலியின் யாகசாலைக்குச் சென்றார். பரமவிலக்ஷணமான திருக் கோலத்தைக்கண்ட மாவலி பெருமகிழ்ச்சிகொண்டு வாமணனை உப சாரபூர்வகமாக ஆஸனத்தில் இருத்தி வந்தகாரியத்தை விநயத் துடன் விசாரிக்க, வாமனன் ‘ஓ மன்னவனே ! நான் தவஞ்செய்ய விரும்புகிறேன் ; பிறருடைய நிலத்திலிருந்து தவஞ்செய்தால் பயனில்லையாகையால் எனக்கு அறுதியாக என் காலால் மூவடிமண் தரவேண்டும்’ என்ன, அதுகொடுப்பதற்கு அவன் இசைந்தடநே திரிவிக்கிரமனுக ஆகாயத்தை அளாவி வளர்ந்து ஓரடியால் பூலோ கத்தையும் மற்றொரடியால் மேலுலகத்தையும் அளந்து மூன்றுமடிக் காக அவன் இசைவின்படியே அவன் முடியிற் காலீவைத்து அவனைப் பாதாளத்திலமுத்தி அடக்கினன்—என்பதாம்.

மாமுதல்—என்பதைத் திருவடிக்கு விசேஷணமாக்கி உரைப்ப தன்றி அண்மைவிளியாகக் கொண்டு, உலகங்கட்கெல்லாம் ஆதி காரணனை எம்பெருமானே ! என்று ஸம்போதநமாக உரைத்த இலும் ஒக்கும். போது—புஷ்பம் ; அதாவது தாமரைப்பூ. அடிப் போது—பாதாரவிந்தம். அதைக் கவிழ்த்துப் பரப்பிப் பூமண்டலம் முழுவதையும் ஸ்வாதீநப்படுத்திக்கொண்டானுயிற்று.

சேலீ—செலுத்தி ; சொல்லிசையளபை— “ வானவர் முறை முறை வழிபட நேர்தீ ” என்றே பெரும்பாலும் ஓதுகின்றனர். நீர்தீ என்றபாடமும், நிறுத்தி என்று அதற்குப் பொருஞும் அஸ்மதாசார்யர் அருளிச்செய்தது. நேர்தீ என்ற பாடமும் பொருந்தும்; வியாக்கியானத்திற்கும் இணங்கும். வானவர்—தேவர் கள், நேர்தீ—நல்வழிப்பட்டு, முறைமுறை—சாஸ்திர விதிப்படி, வழிபட—ஆராதிக்கும்படியாகன்று பொருளாகக் கடவது. நேர்தீ— இறந்தகால வினையெச்சம். நெறி—பகுதி; இ—இறந்தகால வினையெச்ச விகுதி; இகரம் ஈகாரமான தும் அளபெடுத்ததும் நீட்டலும் விகாரம். நான்முகப்புத்தேள்=புத்தேள் என்று தெய்வத்திற்குப் பெயர்; நான்முகன்+புத்தேள், நான்முகப்புத்தேள்; பிரமதேவன் என்றபடி. அவனுடைய நாடு வியந்து உவப்ப என்றது—அவனுடைய நாட்டிலே உள்ளவர்கள் ‘தாமரை போல் பரமபோக்யமான ஒரு திருவடிஇங்கே வந்து ஸேவை ஸாதிப்பதே !’ என்று ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடைய என்றபடி,

தாமரைக்காடு என்று தொடங்கி உலகளாந்த பெருமானுடைய சில அவயவங்களையும் திருவபிழேகத்தையும் வருணிக்கிறது. இப்படி விலக்ஷணங்களை பரமபுரஷ்ணுக்குத் தவிர மற்று பார்க்கேனும் அடிமைப்பட உரியதோ இவ்வுலகம்?

நெடியோன் என்பதன் முன்னிலை நெடியோய் என்பது. (ந)

ஓஒ உலகினதியல்வே * ஈன்றேளிருக்க
மனைந்ராட்டி * படைத்திடங்குண்மேழ்ந்
தளங்கு * தேர்ந்துலகளிக்கும் முதற்பெரும்
கடவுள் நிற்ப * புடைப்பல தானறி
தேய்வம் பேணுதல் * தனது
புல்லறிவாண்மை போருந்தக்காட்டி *
கோல்வனமுதலா வல்லன முயவும் *
இனையசேய்கை யின்புதுன்பளி *
தோன்மாமாயப் பிறவியுள் நீங்கா *
பன்மா மாயத்தழுந்துமா நளிர்ந்தே.

(கா)

உலகு	லோகங்களை	அளிக்கும்	{ (முக்காலங்களிலும்) ரக்ஷித்துக்கொண் டேயிருக்கின்ற
படைத்து	ஸ்ருஷ்டித்தும்		
இடங்கு	{ (ஒருகால் வராஹா வதாரத்தில்) பாத்தரித்தும்	முதல் பெரு கடவுள் நிற்ப	{ ஸர்வகாரணனும் பராத்பரனுமான ஸ்ரீமந்நாராய ணன் எழுந்தருளி யிருக்கவும்
	{ ஞாற்றெருகால் பிர ளயம்வந்தபோது வயிற்றிலே வைத்து நோக்கி யும்		
உண்	{ பிறகு வெளிப் படுத்தியும்	புடை	{ (அவனை ஆச்சரியித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)
	{ (பின்னுமொருகால் த்ரிவிக்ரமனுய்) ஸ்வாதீனப்படுத் திக்கொண்டும்		
அளங்கு	{ இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டு	தான் அறி	{ தான்தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடிய வும்
	{ பலவகைப்பட்டு மிருக்கிற தேவதைகளை ஆராதிப்பது,		
தேர்ந்து	{ பலவகைப்பட்டு மிருக்கிற தேவதைகளை ஆராதிப்பது,	பல தெய்வம் பேணுதல்	{ பலவகைப்பட்டு மிருக்கிற தேவதைகளை ஆராதிப்பது,
	{ பலவகைப்பட்டு மிருக்கிற தேவதைகளை ஆராதிப்பது,		

தனுது	தன்னுடைய		
புல்		இன்பு	ஸாகமென்று பேர்
அறிவாண்மை	நீசுபுத்தியை		மாத்திரமான துக்கம்;
பொருந்த	{ விளங்கக் காட்டிக்	(அதாவது என்னெனில்;)	
காட்டி	கொண்டு	தொல்	அநாதியாய்
ஈன்றேன்	{ பெற்ற தாய்க்கு ஒரு	மா	மஹத்தாய்
இருக்க மனை	உபசாரமும் பண்	மாயம்	ஆச்சரியமான
நீராட்டி	ஞேதே விட்டிட்டு	பிறவியுள்	{ ஸம்ஸாரத்தில்
கொல்வன்	அறிவற்றதொரு		நின்றும்
முதலா	மனைக்கட்டைக்கு	நீங்கா	{ ஒருநாளும் சீங்குத்
	உபசாரம் பண்ணு		வின்றிக்கே
	வது போல—,	பல் மா	{ பலவகைப்பட்ட
	{ ஆடு பலிகொடுத்தல்	மாயத்து	வ்யாமோஹ
	கோழி பலி		ஐங்கங்களான
	கொடுத்தலாகிற		சப்தாதிவிஷயங்
	ஜீவஹிமஸை		களிலே
	முதலான	நனிர்ந்து	{ ஆழ அழுந்திக்
அல்லன்	{ தப்புக் காரியங்களைச்	அழுந்தும் ஆ	கிடப்பதாம்;
முயலும்	செய்ய நினைக்கை		{ இப்படிப்பட்ட
	யாகிற		லோகஸ்வபாவம்
இனைய	{ இப்படிப்பட்ட	ஓஒஉலகினது	என்ன பரிதாபம்
செய்கை	காரியங்களா	இயல்வு	ஜயோ! (என்கி
	யிரானின்றன;		ரூர.)
அளி	{ (அந்த க்ஷத்ரதெய்		
	வங்களின்)		
	ப்ரஸாதமோ		

***—“முடிதோளாயிரந்தழூத்த நெடியோய்க்கல்லது மடிய தோவுலகே” என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த ஆழ்வார் தம் முடைய கொள்கைப்படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்க்குபார்த்தார். க்ஷத்ர பலன்களை விரும்பி க்ஷத்ரதேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப்பட்டன; பரிதாபம் பொறுக்கமாட்டாமல் ஜயோ! ஜயோ!! இப்படியும் உலகம் பாழாய்ப் போவதே! என்று வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொள்ளுகிறோ—ஓ ஓ என்று கதறுகிறோ. இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில், இவர்தாம் கீழ்ப்பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவுதூரம் சென்றதோ, அவ்வளவினும் மேலாகவே சென்று ஒவிக்குமென்று கொள்ளீர்,

இவ்வுகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்!; இவ்வுகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றி கெட்ட காரியஞ் செய்யானின்றது. பின்னையைப் பெறுவதற்குமுன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்றபின்பும் குறையற ஸ்மரக்ஷிப்பதற்காக எத் தனியோ வருத்தங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்யவேண்டியது ப்ராப்த மாயிருக்க, அவளைத் திரஸ்கரித்துவிட்டு உபயோகமற்றவொரு மஜைக்கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வாரைப்போலே இவ்வுகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்துவிட்டு ஒரு நன்றி யும் செய்யமாட்டாத அசேதநப்ராயங்களான புதுத்தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே! இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ? எம்பெருமான் இவ்வுகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்லவேண்டுமோ? இறகு ஒடிந்த பக்ஷிகளைப்போலே கரண களேபரங்களை யிழுந்துகிடந்த இவ்வாத்துமாக்களைக் கரண களேபரங்களோடே கூட்டினதும், ஹிரண்யாஸ்தன் பாயாகச் சுருட்டிக்கொண்டுபோன இந்திலவுகத்தை மஹா வராஹமாகி மீட்டுக் கொணர்ந்ததும், இவ்வுகமெல்லாம் பிரளயப் பெருங்கடவில் நகித்துப்போக நேர்ந்தகாலத்துத் திருவயிற்றிலே வைத்து ஸ்மரக்ஷித்ததும், பிரளயங்கழிந்தவாறே பழையபடி வெளியிட்டதும், மாவலியிடத்து நீரேற்றுப் பெற்றுத் தாளின்கீழ் ஆட்படுத் திக்கொண்டதும் முதலான உபகாரங்கள் சொல்லி முடியுமோ? இப்படிப்பட்ட உபகாரங்கள் இன்னும் எத்தனியோ செய்வதாகத் திருவள்ளம்பற்றி யிருப்பவன்றே திருமால். அவனைத்தவிர வேண்டு முழுமுதற்கடவுள் இவ்வுகுக்கு உண்டோ? நன்றியறி வள்ளவர்கள் அப்பெருமானுக்கள்றே பணிவிடைகள் செய்யப்ராப்தம்; அவனுக்குச் செய்யாததோடு ஒரு நன்றியுஞ் செய்யமாட்டாத தேவதாந்தரங்களுக்குப்போய்ப் பணிவிடை செய்கிற இவ்வுகின் அவிவேகத்தை என்ன சொல்லுவோம்? அந்த தேவதாந்தரங்களுக்கு இவர்கள் செய்கிற ஆராதனம் என்னவென்றால் ஆட்டை வெட்டிப் பலியிடுவதும் கோழியைக் கொன்று நைவேத்யஞ் செய்வதும் இவைபோல்வன ஜீவஹிம்ஸைச் செயல்களோயாம். இதற்குப் பலனாக அந்த தேவதைகள் கொடுப்பது என்னவென்றால், இந்த

ஸம்ஸாரத்திலேயே தரைப்பட்டு அழுந்தி உழல்வதற்கு உறுப்பான ஆபாஸ ஸாகங்களேயாம். உண்மையில் இவை ஸாகங்கள்ல ; துக்கமேயாம். இப்படிப்பட்ட துக்கங்களைப்பெற விரும்பி இவ்வுலகம் ப்ராப்த தேவதையைவிட்டு தேவதாந்தர பஜங்ம் பண்ணித்திரிகின்றதே ! அதியாயமாய் அநர்த்தப்பட்டுப் போகின்றதே ! இதனில் மிக்க பரிதாபமுண்டோ ? என்றாயிற்று.

ஏன்றேளிருக்க மனைநீராட்டி—“பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம், தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்டான், போயிருக்க மற்றிந்கோர் புதுத்தெய்வங் கொண்டாடுந் தொண்ணர் * பேற்ற தாயிருக்க மனை வெந்நீராட்டுதீரோ மாட்டாத தகவற்றிரே” என்ற திருமங்கையாழ்வார் ஸ்ரீஸுக்தியும் இதனையடியொற்றியதே. மனைநீராட்டி—மனை என்றது அசேதநவஸ்துக்களை யெல்லாம் சொன்ன படி. நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி. ‘மனைநீராட்டுமா போலே’ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் கிலையாக) உவமையை உள்ளடக்கி மனைநீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில்; தேவதாந்தர பஜங்ம் பண்ணுவதோடு மனை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை; இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்குமுள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.

மாதர்கள் ப்ரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசவையும் ஸ்நாநஞ்செய்வித்தல் மலைநாட்டு வழக்கமாக வெகு முற்காலத்தில் இருந்ததாம். ப்ரஸவித்தவுடனே தாயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால் அத்தாய்க்குப் பதிலாக ஒரு மனைக்கட்டையை ஸ்நானஞ்செய்விப்பது இடைக்காலத்து வழக்கமாக இற்றைக்கும் நடந்து வருகின்றதாம். அதனைத் திருவள்ளம்பற்றி இங்கு ஆழ்வார் இப்படி அருளிச்செய்தார் என்று கிலர் சொல்லுவர்.

புடைப்பலதானாறி தேய்வம் பேணுதல்—புடைஎன்றது ஏதோ வொரு பக்கம் என்றபடி. வேதத்தில் ஏதோ ஒரு மூலையில் சிவன் என்றும் ரூத்ரன் என்றும் ஹிரண்யகர்ப்பன் என்றும் சில பதங்கள் கிடந்தால் அவற்றின் ப்ரகரணத்தையும் பொருளையும் தெரிந்து கொள்ளாது அந்த தேவதைக்குப் பரத்துவஞ் சொல்லியிருப்ப

தாகக் கொள்வார்களே சிலர் ; அதைச் சொல்லுகிறது. ஆனது பற்றியே தானறிதேய்வம் என்றுஞ் சொல்லப்பட்டது. புத்ரகாம னுக்கு ஒரு தெய்வம், ஓச்வரிய காமனுக்கு ஒரு தெய்வம், ஆரோக்ய காமனுக்கு ஒரு தெய்வம் என்றிப்படி அவரவர்கள் பற்றும் தெய் வங்கள் பலபலவாயிருப்பதுபற்றிப் பலதேய்வம் பேணுதல் என்றார்.

தனது என்பது ‘தனது’ என்று நீட்டல் விகாரம் பெற்றுக் கிடக்கிறது. ‘புல்லறிவாளன்’ என்று விவேகமற்றவரைச் சொல்லுகிறது ; புல்லறிவாண்மையாவது அவிவேகம். கோல்வன முதலா அல்லன்=இவ்வாழ்வார் தாமே திருவாய்மொழியில் “தீர்ப்பாகர யாமினி” என்ற திருவாய்மொழியில் “நீர் எதுவானுஞ் செய்து அங்கோர் கள்ஞாம் இறைச்சியுந்தாவேல்மின்” என்றும், “நீர்கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழூத் தென்பயன்” என்றும், “அணங்குக் கருமருங்தென்றங்கோர் ஆடுங் கள்ஞாம்பரூய்” என்றும், “எதம்பழந்து அல்ல செய்து கள்ஞடு கலாய்த்துய், கீதமுழவிட்டு நீரணங்காடுதல் கீழ்மையே” என்றும் அருளிச் செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தகும்.

இன்புதுன்புஅளி=அளிப்பது அளி ; அதாவது கொடுக்கும் வஸ்து ; தேவதாந்தரங்கள் தரும் பொருள் யாதெனில், இன்புதுன்பு=இன்பாவது ஸாகம், துன்பாவது துக்கம் ; ஸாகமென்று ப்ரமிக்கக்கூடிய துக்கமென்றவாறு. ஸம்ஸாரத்தில் கிடைக்கும் ஸாகங்களைல்லாம் இப்படிப்பட்டவையேயாம். பிள்ளை பெறுவது செல்வம் பெறுவது என்னுமிவை மேலெழுப்பார்க்கையில் ஸாகமாகத் தோன்றி, வரவரத் துன்பமாகவே முடிகின்றமையைப் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.

தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழி வதற்கு க்ருஷிபண்ணுவதேயன்றி வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார் தோன்மாமாயப் பிறவியுள்ளிங்காப் பன்மாமாயத் தழுந் துமா நளிர்ந்தே என்று.

(க)

நளிர்மதிச் சடையனும் நான்முகக்கடவுளும் *

தளிரோளி யிமையவர் தலைவனும்முதலா *

யாவகையுலகமும் யாவருமகப்பட *

நிலநீர் தீகால் சுடரிழு விக்ம்பும் *

மலர்சுடர்பிறவும் சிறிதுடன் மயங்க *

ஓருபோருள்புறப்பாடின்றி முழுவது
மகப்படக் கரந்து - * ஓராலிலைச் சேர்ந்தவேம்
பெருமாமாயைனயல்லது - *
ஓருமாதேய்வம் மற்றுடையமோ யாமே.

(எ)

திருவாசிரியம் முற்றிற்று.

ஙனிர் மதி	குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்	சிறிது	சிறியதான திரு வயிற்றின் ஒரு பக்கத்திலே
நான்முகன் கடவுரும்		மயங்க	
தளிர் ஒளி இமையவர்	தழைத்த ஒளிபொரு ந்திய தேவேங்	ஒரு பொருள்	ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி இன்றி
		புறப்பாடு	
தலைவனும் முதலா	திரனும் ஆகிய இவர்கள் முதலாக	முழுவதும்	எல்லாப் பொருள் களையும்
		எல்லாப்பிராணிகளும்	
யாவகை	எல்லாவுலகமும் உலகமும்	அகப்பட	உள்ளேயிட்டு மறந்து
அகப்பட		கரந்து	
நிலம் நீர் தீ கால் சுடர்	பூமி ஜலம் அக்னி வாயு, தேஜஸ் ஸாக்களையுடைய	ஓர் ஆல் இலை	அத்விதீயமான வொரு ஆலங்தளிரிலே
		சேர்ந்த	
இரு விசம்பும் மலர் சுடர் பிறவும்	மஹத்தான ஆகா சம் ஆகிய பஞ்ச பூதங்களும் சந்திரன் ஸ்வர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும்	எம்	எமக்கு ஸ்வாமியாய்
		பெரு மா மாயனை அல்லது	மிகப்பெரிய ஆச்சரி யங்களையுடைய னை ஸ்ரீமந்நாரா யணனைத்தவிர்த்து
உடன்	ஏககாலத்தில்	மற்று ஒரு மா தெய்வம்	வேரெருரு ஷாத்ர தேவதையை
		யாம் உடை யமோ	
		யமோ	நாம் சேஷியாகக் கொள்ளு வோமோ? (கொள் எமாட்டோம்.)

* * *—ஸகல சேதநர்களும் ஸ்வரூபப்ராப்தசேஷியான எம் பெருமானை அடிபணிந்து அவனுக்கே வழுவிலாவடிமைகள் செய்யப்ராப்தமாயிருக்க அப்படி செய்யாதே தேவதாந்தரங்களை ஆச்சரித்து ஸ்ம்ஸாரத்தையே பூண்கட்டிக்கொள்ளுகிறார்களே! அந்தோ! இஃது என்ன அநர்த்தம்! என்று கீழ்ப்பாடில் கவலைப்பட்டார். ஒரு ஸ்ம்ஸாரியாவது இவருடைய துயரத்தைப் பரிஹரிக்க முன்

வராமற்போகவே, ‘இப்பாழும் ஸ்மஸாரிகள் எக்கேடாவது கெட்டும்; நாழும் அவர்களைப்போலே அநர்த்தப்பட்டுப் போகாமல் எம் பெருமானுக்கே அடிமைபட்டிருக்கப் பெற்றோமே !’ என்று தம் முடைய மனவுறுதிக்கு உகந்து பேசுகிறார் இதில்.

ஸ்மஸாரிகள் பற்றுகிற தேவதாந்தரங்கள் யாவும் நம்மைப் போலவே பலவகை ஆபத்துக்களுக்கு உள்ளாகி எம்பெருமானுடைய திருவருளால் தப்பிப்பிழைப்பவர்களே யொழிய, பிறருடைய ஆபத்துக்களைத் தாம் பரிஹரிக்கவல்ல ஸர்வ சக்தர்களல்லர் என்பதை விளக்கவேண்டி ‘இந்தத் தெய்வங்களைல்லாம் பிரளயகாலத் தில் எம்பெருமானது திருவயிற்றிலே பதுங்கிக்கிடந்தவை காண்மின்’ என்கிறார். எல்லாத் தெய்வங்களையும் உப்பக்கொண்ட பரம புருஷனான பூர்ணாராயணனுக்கன்றி மற்றுயார்க்கும் நாம் அடிமைப்பட்டவர்களல்லோம் என்பது நிகமணம்.

நளிர்மதிச்சடையனும் என்றவிடத்துப் பெரியவாச்சான்பிள்ளையருளிச்செயல்ஃ—“ ஸாதக வேஷம் தோற்ற ஜடையைத் தரித்துக் கொண்டிருக்கச் செப்தேயும் தூர்மானத்தாலே ஸாகப்ரதாநன் என்று தோற்றும்படி தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே குளிர்ந்த சந்தர்னை ஜடையிலே தரித்த ருத்ரனும்” என்று. இதில் “ தாழைமடலைக்கீறி ” இத்யாதி த்ருஷ்டாந்த வாக்கியத்திற் குப் பொருள் யாதெனில் ; உலகில் மூட்டை சுமந்து வருந்திக் கூவி ஜீவனம் பண்ணுகிறவர்கள் தாங்கள் கஷ்டப்படுகிறவர்களென்பது பிறர்க்குத் தெரியாமைக்காகவும் இவர்கள் ஸாகமாக இருப்பவர்களென்று பலரும் கிணைத்துக்கொள்வதற்காகவும் தாழும்பூ முதலிய பூக்களை யெடுத்துச் சூடிக்கொண்டு திரிவர்களாம் ; அப்படியே சிவ பிரானும் தான் ஸம்ஹாரக்கடவுளென்பதையும் ஸாதனாநுஷ்டாநம் பண்ணி ச்ரமப்படுகிறவன் என்பதையும் பிறரறிந்து அருவருக்காமைக்காகவும் , இவன் உல்லாஸமாக இருக்கக்கூடிய ரஸிகன்’ என்று பலரும் கிணைத்துக்கொள்வதற்காகவும் அழகிய சந்திரகலையைச் சிரமீது அணிந்தான் போலும் என்று ஒரு வினோதமாக அருளிச்செய்தபடி.

இந்திரன், அரம்பை ஊர்வசி முதலிய அப்ஸரஸ் ஸ்த்ரீகள் தன்னை நன்கு காதலிக்கும்படி அலங்காரங்கள் செய்துகொண்டு அதனால் மேனிசிறம் வீறுபெற்றிருப்பனுதலால் தளிரோளி என்று

விசேஷிக்கப்பட்டான். ஆக முக்கியமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி முதலா யாவகையுலகமும் யாவருமகப்பட என்றார். எம்பெருமானது திருவயிற்றினுள்ளே அடங்கிக்கிடந்து ஸத்தை பெற்ற பதார்த்தங்களை நாம் வாய்க்கொண்டு சொல்லுவதும் நமக்குப் பெரும் பாக்கியமன்றே என்றெண்ணி நிலநீர்த்தொல் சுடரிழுவிசம்பும் மலர்ச்சுடர் என்று மீண்டும் விவரித்துச் சொல்லத் தொடங்கினர் போலும்.

சிறிதுடன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம்:—(கீழ்ச்சொன்ன வஸ்துக்களைல்லாம்) சிறிது—மிகச்சிறிய வடி வத்தை உடையனவாய்க்கொண்டு, உடன்—ஏககாலத்திலே, மயங்க உள்ளேயடங்கும்படியாக என்பது ஒருவகை. உடன்மயங்க என்ற விடத்து உடல் மயங்க என்று பதம் பிரித்து, சிறிதாகிய உடலிலே—பேதைக் குழவியான எம்பெருமானது மிகச்சிறிய வடலிலே மயங்க என்றல் மற்றொருவகை. மற்றுங்கண்டுகொள்க. ஆக எல்லாப் பதார் த்தங்களையும் ஒன்று தப்பாமல் திருவயிற்றினுள்ளே அடக்கிக் கொண்டு * “பாலன் தனதுருவாய் ஏழூலகுண்டு ஆஷிலையின், மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர்” என்றபடி சிறுகுழந்தைவடிவ மாகி முகிழ்சிரியாத சிற்றுலந்தளிரிலே கண்வளர்ந்த அற்புத சக்தி வாய்ந்த பூர்மநநாராயண மூர்த்தியைத் தவிர்த்து வேஞ்ஞரு தெய் வத்தை நாம் தெய்வமாகக் கொள்ளோம்.

“ நெற்றி மேற்கண்ணேனும் நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய், ஒற்றைக்கை வெண்பகட்டிலூருவஜையு மூள்ளிட்ட வமரரோடும், வெற்றிப்போர்க்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட, கொற்றப்போராழியான் குணம் பரவச் சிறுதொண்டர் கொடியவாறே ” என்றும், “ அன்றெல்லாருமறியா ரோ எம்பெருமானுண்டுமிழுந்த எச்சில் தேவர், அல்லாதார் தாழு எரே ” என்றும் (பெரிய திருமொழியில்) திருமங்கை யாழ்வாரா விச்செப்த பாசுரங்கள் இங்கே அதுஸந்திக்கத்தக்கவை.

“ மங்கைபாகன் சுடையில் வைத்த கங்கை யார்பதத்து நீர் ?அங்கண்ஞாலமுண்டபோது வெள்ளிவேற்பு அகன்றதோ? ஆதலா

* முதல் திருவந்தாதி 79.

லரங்கனன்றி வேறு தெய்வமில்லையே” என்ற பிள்ளைப்பெருமா
ளையங்கார் விடுதிப்பாசுரமும் குறிக்கொள்ளத்தக்கது.

இத்திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய
பரத்வஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.

திருவிருத்தத்திலும் திருவாய்மொழியிலும் ஆழ்வார் தம்
முடைய திருநாமத்தை அருளிச்செய்துளர் ; இப்பிரபந்தத்தில்
அப்படி அருளிச்செய்யவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு
சிலர் சொல்லுவதாவது—இத்திருவாசிரியம் இன்னும் பல பாசுரங்
களையுடைய பிரபந்தமாயிருந்ததென்றும், காலக்கிரமத்தில் சில
பாசுரங்கள் லோபித்துவிட்டன வென்றும் சொல்லுகிறார்கள் ; நம்
மாழ்வாரருளிச்செய்த நான்கு பிரபந்தங்களுள் இதற்கு அடுத்த
தான் பெரிய திருவந்தாதியிலும் ஆழ்வாருடைய திருநாமம் அரு
ளிச்செய்யப்பட்டிருக்கவில்லையாகையால் இது சேராது. அந்தாதித்
தொடையாக அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் முடிவு
பாசுரத்தின் அந்தமும் முதற்பாசுரத்தின் ஆதியும் ஒன்றூக அமை
யும்படி அருளிச்செப்பப்பட்டிருப்பதுபோல் இப்பிரபந்தத்தில்
அமையாமையால் இதைக்கொண்டு இதில் சில பாசுரங்கள் லோபித்து
விட்டனவென்று சொல்லுவர் சிலர் ; அதுவும் சேராது ; எந்து
செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்
தல் மண்டலித்தல் என்று தமிழர் சொல்லிவைத்திருக்கையால் இப்
பிரபந்தம் மண்டலித்தலாகாது என்று சொல்லலாமத்தனையொழிய
பாசுரங்கள் லோபித்தன என்றல் பொருந்தமாட்டாது. ஆகவே
இப்பிரபந்தம் பூர்ணமென்றே கொள்ளத்தக்கது.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

பெருமாள் கோயில் பிரதிவாதி புயங்கரம்

அண்ணங்கராசாரியர்

இயற்றிய

திருவாசிரியம் திவ்யார்த்ததீபிகை
முற்றுப்பெற்றது.